

## SUPPLEMENT

10

# The Ceylon Government Gazette,

## PART III.

**FRIDAY, FEBRUARY 16, 1900.**

## **NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.**

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

**T**AKE notice, that unless within three months from the 9th day of February, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before me at the Kegalla Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein.

I, Bertram Hill, Assistant Government Agent for the District of Kegalla, in the Province of Sabaragamuwa, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made are the property of the Crown.

**BERTRAM HILL,**  
Assistant Government Agent.

*Description of Lands referred to.*

The following lots, all situated in the village Ilwana in Kanduwa patti of Paranakuru korale, in the Kegalla District, as described in the annexed plan, lots O 68, O 68½, 1,428, 1,429, 1,429½, and 1,430 on preliminary plan 539, called Siyambala-wahenyaya, Kandahenamukalana, and Kandahenamukalanadeniya respectively, aggregating in extent 149 acres 2 roods and 31 perches; and bounded on the north by Dandeniyahenyaya claimed by Gamage Kirihami Vedarala and others, Kirigala or

Mahalianhenamukalana P. P. 539 claimed by the Crown, and the village boundary of the Eregama village; on the east by  
 Kotapillemukalana P. P. 539 claimed by the Crown. Udawatta claimed by Ranhami. Hapugahamulahenawatta claimed by

Ranhami, Hinaheniyaya claimed by Punchirala Mohotala and others, Hinahenamukalana P. P. 539 claimed by the Crown,  
Walapitiyaheniyaya claimed by V. Achillage Appu and others, and the village boundary of Parambe village ; on the south by  
Wadanapahayayheniyaya P. P. 539 claimed by the Crown, a Mala-ela, and Gonnagelamukalana P. P. 939 claimed by the  
Crown, and the village boundary of Kurumbapitiya village ; on the west by Paladeniyawatta claimed by R. Dingira, Ihapaldeniya claimed by K. Dingiri, Nagahanulakumbura claimed by H. Punchimenika, Pillewa claimed by Punchi Banda, a path, a stream, Garindakumbura claimed by H. Dingiri Banda, a path, Kirindagewatta claimed by Radage Kirimuta, Siyambala-kumbura claimed by Ranhami and others, Siyambalawatta and Walawewattaya claimed by K. Tikiri Banda, Pitigahamulhenawatta claimed by Ihakalawwawa, Dingiri Banda and others, Panwatta and Walawewattaya claimed by Tikiri Banda, Madakumbura claimed by M. Punchirala and others a path, and the village boundary of Eregrama village.

Lots P 68, P 68<sup>2</sup>, Q 68, and 1,431 on preliminary plan 539, called Kiridenalanda and Kirdendenalandamukulana respectively, aggregating in extent 23 acres and 29 perches; and bounded on the north by Tunbodalanhenyaya claimed by Gamage Kirihami Vedarala and others and the village boundary of Eregrama village; on the east by Udamurekumbura claimed by H. Dingiri Banda and others, Varakakumbura claimed by P. Tikiri Banda and others, Arakbodakumbura and Yatiyanwelakumbura claimed by J. Dingiri Appu; Dewatakumbura claimed by A. Mudalihami, Urukotukumbura claimed by the vihare, Paldeniyawatta claimed by R. Dingiria; on the south by lot 230 on preliminary plan 142 and the village boundary of Kurubapitiya village; on the west by Pannalawatta claimed by A. Uranihami, Pannalakumbura claimed by Mudalihami and others, Batupitiyakumbura claimed by R. Jelis Appu and others, and Yakdehigewatta claimed by Punchi Banda, and the village boundary of Eregrama village.

**ලේඛන ප්‍රකාශන වෙතින් ඉඩම් සම්බන්ධ ඇති නිවැසි සිනමෘත් ආදී ගෙනෙන් ඉහළවට, කත් එම අංශ වූ 1900 ක්ට පෙළවාරි මස 9 වෙනි දින පවත් තුවම්පාසයන් අභ්‍යාලක කැගල්ලේ කිවිලේටිස් අඩින් මා ඉඩම් පෙන්සිට් එම ඉඩම් වලට හෝ ඉඩම් නිවැසි අඩින්හාම ගෙනෙන් එම සම්බන්ධ නිවැසි වැදගත්කම් දියා නොසිරිගාන් සඛරාම දිසාලේ කැගල්ලේ පලුවන් උපාර්තනයිල්ලාගැස් වන බේටුම් රීස් යන මා විසින් වූ 1897 නේ 1 වෙනි ආභ්‍යාලකෙන් සහ වූ 1899 නේ 1 වෙනි ආභ්‍යාලකෙන් මට ලැබු නිවැසි බලදාත්වයකාම්වල ප්‍රකාරයට, අඩින්හාමන් දියා නොසිරියා එම ඉඩම් රුපස්ථාන වෙත බව මෙයින් දැනගැනීමෙන් දැනගැනීමෙන් දැනගැනීමෙන් දැනගැනීමෙන්**

ବର୍ତ୍ତମାନ କିମ୍ବା  
ଅଣ୍ଟିକୁ ଲାଗେଇବା ପାଇଁ

କିମ୍ବାନେ ମେ ଦିଲିମ ରୁଣାଦି,

1. අභ්‍යන්තර 149ක්නේ, රුඩී 2ක්නේ, පාර්ට්‍යම් 31ක් තිබුලුවම් ඇති සිංහලෙන් හෝ කොටසෙන් තිබුලුවක් දෙනීය කියන ලද මෙර 539 මැලයිසින්හියම් දක්වනුද නොමූලර 0 68, 0 68 $\frac{1}{2}$ , 1,428, 1,42

1,429 සහ 1,430 ඩිම්බර්වලට මාසියේ :—දුනුරට ගම්පෙන කිරීකාම් වෙදුරුල සහ ක්‍රිව් අය අසිනිකම් කියන දැන්දෙන්යේ ගේ තේයායදා ආණ්ඩුව සන්නක කිරීගල නොගෙන් මහලියන්හේන් මූකුලාභ (539), ඇරෝගම යන ගම් ගම් මාසිමද ;  
නැගැහැණුරට ආණ්ඩුව සන්නක කොට්ඨාස්ලේ මූකුලාභ (539), රෝහාම් අසිනිකම් කියන උච්චින්හාද ; රෝහාම් අසිනිකම් (539)  
කියන හඳුනාගැනීමේ ප්‍රාථිත මෙහෙකිවාල සහ ක්‍රිව් අය අසිනිකම් කියන ජීවාපේන්යායද, ආණ්ඩුව අසිනි  
කම් කියන ජීවාපේන් මූකුලාභ (539), තී. අව්විල්ලාගේ ඇස්ප සහ ක්‍රිව් අය අසිනිකම් කියන වළුපිටියේ ගේ තේයායදා  
සේරසේ යන ගම් ගම් මාසිමද ; දැනුණට ආණ්ඩුව සන්නක වැන්නපෑහේස්යායද (539), මලෝලුයේද, ආණ්ඩුව සන්නක  
ගෙයාන්ගලු මූකුලාභ (539), කුරුඹා පිරිය ගන ගම් ගම් මාසිමද ; බේස්නාහිරට අර්. සිංහරියා අසිනිකම් කියන පළුදා  
නීඛේ වන්නඩ, ගො. සිංහරි පිළිස් අසිනිකම් තියන ඉග්‍රලපුල්ලේදෙනියද, එස්. ප්‍රස්තිම්නිකා, එස්න් අසිනිකම් තියන නායාහුමලු  
ක්‍රිඩ්, ප්‍රස්ති බෙන්ඩ්, විසින් අසිනිකම් කියන ඕල්ලුව්ලද, ඇස්පාර්ක්ද, දියුපාර්ක්ද, එට්. සිංහබෙන්ඩ්, විසින් අසිනිකම් කියන  
ගියුවත්තේනාමිරිද, ගැනීපාර්ක්ද, රෙලෙය තීරිලුන් අසිනිකම් තියන තීරිපාලාගේවන්නිද, රජුන්නු සහ නිවාන සිංහා අසිනිකම්

1900 ம் வருமாசிமூ 9 ந் தேதியிலிருந்த மூன்று மாசத்துள்ளே இதிலே பின்னர்க்கொல்லப்படும் காணி யிலே ஏதாம் உடன்தெய்ஸ்ஸவர்களேன உரித்துபேசுபவர்கள் யாருமுன்டானால், அவர்கள் கேகாலீ சுக்ஷேரியிலே எனக்கு முன்பாகத் தெரிப்பட்டுக் குறித்த காணிச் சூக்கு அல்லது அதிலேயாதும் உடன்தெக்கு உரித்தண்டென் சுக்காதித்தகாலன்றி, சப்பரகாம மாகாணத்தைச் சேர்ந்த கேகாலீ டிஸ்திரிக்கு உதவி அரசாட்சி ஏசன்று பற்றிரம் ஹிலி ஆகிய நாளை 1897 ம் 1899 ம் வரு-த்து 1 ம் இலக்கக்க் கட்டளைச்சட்டத்தினால் எனக்குத் தரப்படுள்ள தத்துவங்களன் பிரகாரம் உரித்துப்பேசுபடாதாகிய குறித்த காணிகள் முடிக்குரிய ஆதனமென என்றுடைய கையாப்பத்தோடு எழுத்திலே “வெளிப்படுத்துவேன் என்பதை அறிந்துகொள்க.

பற்றிரம் வில்,  
உதவி அரசாட்சி வசென்று.

சுட்டிய காணிகள்.

கேகாலீ டிஸ்திரிக்கேஷன் நடத்த பறன்று ரோற்றையில் கந்து ஆபத்து யில்வாகை என்கிற கிராமத்திலிரு க்கும் சியம்பலவேஷன்யாய், கங்களை மூக்கலானும் கங்கேணமூக்கலானதெனிய 539 ம் இலக்க பிரதமபடத்தி ல் சான்னிக 0 68, 0 68½, 1.428, 1.429, 1.429½ ம், 1.430 ம் இலக்க துண்டில் காண்கிற ஏறக்குறைய 149 ஏக்கர் 2 ரூட் 31 பரசன் விசாலமூள்ளது, இத்துடன் அணைத்தயிருக்கும் பிரதமபடத்தில் காண்கிற துண்டு களுக்கு எல்லையாவது : வடக்கு-கமகே கிரிதுமிவெதரூஸியும் சிலரும் உரித்தபேசும் தன்தெளிய என்யாய், அர 539

சாட்சியார் உரித்துபேசும் கிறிகல் அல்லது மாவியானங்களுக்கான [539] 401, ஏற்கும் கிராமத்தின் எல்லை ;

சிமக்கு-அரசாட்சியார் உரித்துப்பேசும் கொட்டபில்லூக்கலன்  $\frac{539}{1,406}$ , நன்ஆமி உரித்துபேசும் உடதுவத்து,

ரன்னுமி உரித்தபேசும் அப்புக்கத்துறையேவத்த, புள்ளிருக்கு மோடறலையும் சிலரும் உரித்தபேசும் இன்னன  
யாய். அரசாட்சியார் உரித்தபேசும் இன்னேனமுக்கலான்  $\frac{539}{1412}$  ம். வி. அச்சில்லாகே அப்பும் சிலரும் உரித்து

பேசும் வலபிட்டியன்யாய், பேறும்பெ சிராமத்தின் எல்லை; தெற்கு-அரசாட்சியார் உரித்துபேசும் வத னபாயன்யாய், மலைவு, அரசாட்சியார் உரித்துபேசும் தொண்ணகலமுக்கலான (539). குறும்பாயிட்டியே கி


ராமத்தின் எல்கை ; மேற்கு-ஆர். டின்கிரு உரித்துபோசம் பலமுக்கியவத்த, C . டின்கிரி உரித்துபோசம் இயல

பல்வெ, விய, எச். புன்சிமனிக்கு உரித்துபேசும் நாகஅழுகும்பூர், புன்சிவண்டா உரித்துபேசும் பிஸ்லாவே, ஒரு பாஸ்த, தண்ணீர் ஓரிம் வாய்க்கால், எச். டின்கிறிவண்டா உரித்துபேசும் கற்றின்தேகும்பூர், ஒரு பாஸ்த, ரதா

கே கிறமுத்து உரித்துபேசும் கிறிந்தகேவத்த, ரண்டுமியும் சிலரும் உரித்துபேசும் சியம்பலாகும்புர, கெ. டிக்கிறி வண்டா உரித்துபேசும் சியம்பலாவத்தையும் வல்லவேஷ்ட்த, இயலவலவீலும் மூன்கிறவண்டா உரித்துபேசும் பிடிசுஅழைங்குவத்த, முந்க்கிரிவண்டா உரித்துபேசும் பண்வக்கட்டம் வலவுவேவுக்க அம் பாக்கின்ஸியும் சிலரும் உரித்து

539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற P 68, P 68 $\frac{1}{2}$ , Q 68 ம் 1,431 ம் இலக்க தண்டுள்ளில் காண்கிற ஏறக்குறைய 23 எக்கர் 29 பரசன் விசாலமூன்னாது ; இதன் எல்லையாவது : வடக்கு-கமகே கிறித்துமியும் வெதரூ கூயும் லிலரும் உரித்தபேசும் அம்பொதலன்வன்யாய, ஏறுகம் கிராமத்தின் எல்லை : கிமக்கு-எச். மின்கிறிவன்

డ్యూ. టిస్కిన్‌అప్పు ఉరిత్తుపేశమ్ యట్టి యనవలక్కుంపుర, ఎ. రుషల్‌ళుమి ఉరిత్తుపేశమ్ భద్రవట్టకుంపు వియారా ఉరిత్తుపేశమ్ జారుకొట్టకుంపుర ఆర్. టిస్కిన్ ఉరిత్తుపేశమ్ పల్లెతనియివత్త ; తెరథ్రు-142 మ్ ఇలఙ్క ప్రిత మపటత్తిల్ కాణుక్కర 230 మ్ ఇలఙ్క తున్నిమి, కురుమపాపిట్టియ కొరామత్తిన్ ఎల్లకై ; మేర్కు-ఎమ్. ఉరన్నియి ఉరిత్తుపేశమ్ పనవలుత్త, ఆర్. జ్యులిస్ అప్పుమ్ కిల్గురుం ఉరిత్తుపేశమ్ పట్టపిట్టయోకుంపుర, బుంచివిషటా ఉరిత్తుపేశమ్ యంకెతయ్యకెవత్తయ్యిమ్ ఏర్కుమత్తిఱ్ కొరామత్తిన్ ఎల్లకై.



Situation : Village Ilwana in Kanduaha pattiwa of Paranakuru korale

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
O 68	... Siyambalawahenyaya	...	21	3 0
O 68½	... Do.	...	0	0 13
P 68	Kiridenalanda	...	13	3 8
P 68½	Do.	...	0	0 32
Q 68	Do.	...	0	3 12
1428	Kandahenamukalana	...	127	0 0
1429	Do.	...	0	1 9
1429½	Do.	...	0	0 12
1430	Kandahenamukalananadeniya	...	0	0 137
1431	Kiridenalandamukalana	...	8	1 17

Surveyor-General's Office,  
Colombo, August 28, 1899.

S. J. C. MORE,  
for Surveyor-General.